

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

INTRODUCTION

Mo glorifié Allah, mo demande Li So aide, So pardon et So protection, et mo remercié Li pour faveur qui Li pe faire lor moi qui mo pe reussi prepare ene livret avec titre :

CERTAINS DU'AA PROFITABLES

Alhamdulillah, nous tous conne l'importance et valeur de Du'aa, surtout dans bans moments benis tel comme le mois de Ramadwaan et jour Arafah. Mais parfois, par l'ignorance, au lieu qui ene personne faire bans Du'aa qui profitables, li arrivé gaspille so les temps dans faire bans Du'aa qui pas important ou meme bans Du'aa qui pour apporte li du tort. Alors, dans sa l'optique la, mo fine compile certains Du'aa basant lor Qur'aan, Hadiith et parole de bans Swahaabah afin qui quand mo pe

demande Allaah, mo conne demande Li,
et sa li ene facteur qui augmente nous
Thawaab et li augmente possibilité qui
nous Du'aa li pas rejeté.

Mo demande Allaah qui Li recompense
nous tous qui fine contribué pour prepare
ça travaille là jusqu'a dans ça forme là,
et qui Li faire nous bans frères et soeurs
musulmans profité avec sa livret là.
Aamiiiiin.

Preparé par
Abu Abil-Ashbaal Al-Athari
absbl@live.com

COUMA FAIRE DU'AA?'

Avant faire Du'aa li Sunnah pour faire Wudu.

Nous faire face Qiblah.

Faire Du'aa avec conviction qui Allaah pour repondre.

Faire Du'aa avec determination.

Faire Du'aa avec ene presence d'esprit.

Commence par faire eloge Allaah.

Envoye Daroud lor le prophete.

¹ Pour plus detail, refere a mo livre : Du'aa d'apres Qur-aan et Sunnah.

Lire Du'aa du prophete Younus.

Demande pour nous en premier.

Faire Du'aa avec la frayeur et l'amour.

Faire Du'aa a voix basse.

Repette nous Du'aa 3 fois.

Faire Du'aa en pleurant.

Faire Du'aa par bans phrases courtes.

Demande Allaah cequi meilleur.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ
أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

Oh Allaah, mo pe demande Toi, car
mo temoigné qui c'est Toi Allaah, pas
ena aucun llaah excepté Toi, L'unique,
As-Swamad (Li pas dependre lor
personne et tous dependre lor Li), Li
pas fine ena zenfant et Li pas zenfant
quicaine. Li pas ena aucun egale.

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

Oh Allaah! Envoye Swalaat² lor
Muhammad et lor la famille de
Muhammad, pareille couma To fine
envoye Swalaat lor Ibraahiim et lor la
famille de Ibraahiim. Certainement Toi
meme Hamiid (plein de louange) et
Majiid (plein de gloire).

² Allaah envoye Swalaat lor le prophète, c'est-a-dire Allaah faire so eloge. Allaah envoye Barakat lor le prophète c'est-a-dire Allaah augmente le bien pour li.

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

Oh Allaah! Envoye Barakat
(benediction) lor Muhammad et lor la
famille de Muhammad, pareille
couma To fine envoye Barakat lor
Ibraahiim et lor la famille de
Ibraahiim. Certainement Toi meme
Hamiid et Majiid.



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



1.

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ

Oh Allaah! Guide moi parmi bans qui
To fine guidé,

وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ

Garde moi en bonne santé parmi
bans qui To fine garde en bonne
santé,

وَتَوَلَّيْنِي فِيمَنْ تَوَلَّيْتَ

Prend moi comme ene “Wali –
camarade/allié” parmi bans qui To
fine prend comme “Wali”,

وَبَارِكْ لِي فِيمَا أُعْطِيتَ

Donne moi “Barakat – Benediction”
dans cequi To fine donne moi,

وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ

Protège moi contre le mal qui To fine
decidé,

فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ

Car certainement c'est Toi qui decidé,
et pas ena personne qui prend
decision lor Toi,

وَإِنَّهُ لَأَيُّدِلُّ مَنْ وَالَيْتَ

Celui qui To fine prend comme
"Wali", li pas pour gagne humiliation
(deshonneur),

وَلَا يَعْزُ مَنْ عَادَيْتَ

Celui qui To fine prend comme
l'ennemi, li pas pour gagne l'honneur,

تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

To Beni, Oh nous Rab, et To Haut,

لَا مَنجَى مِنْكَ إِلَّا إِلَيْكَ

Pas ena aucun lieu de secours qui
(vine) de Toi excepté qui li (retourne)
vers Toi.

2.

اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبِ وَقُدْرَتِكَ عَلَيَّ
الْخَلْقِ

Oh Allaah, par To connaissance de
Ghaib et To capacité lor les creatures,

أَحْيَيْتَنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا
لِي وَتَوَفَّيْتَنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا
لِي

Garde moi vivant aussi longtemps To
conné qui la vie meilleur pour moi et
donne moi la mort quand To conné qui
la mort meilleur pour moi.

اللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي

الْغَيْبِ وَالشَّهَادَةِ

Oh Allaah, mo pe demande Toi la
crainte pour Toi dans bans places
cachiettes et en public.

وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ وَالْعَدْلِ فِي

الْغَضَبِ وَالرِّضَا

Mo pe demande Toi parole de la
verité et la justice pendant qui mo
arrivé en colère et quand mo satisfait.

وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى

Mo pe demande Toi la moderation
pendant la misère et la richesse.

وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَبِيدُ

Mo pe demande Toi ene bien-
etre/aisance qui pas pour exterminé.

وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ

Mo pe demande Toi ene fraîcheur de
mo lizieux qui pas pour discontinué.

وَأَسْأَلُكَ الرِّضَى بَعْدَ الْقَضَاءِ

Mo pe demande Toi la satisfaction
après (n'importe qui) sort (dans mo
destin).

وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ

Mo pe demande Toi en la vie frais
après la mort.

وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ

وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ

Mo pe demande Toi le plasir pour
guette To figure et le désir ardent
pour joindre Toi.

فِي غَيْرِ ضَرَاءٍ مُضِرَّةٍ وَلَا فِتْنَةٍ

مُضِلَّةٍ

Sans aucun mauvais malheur et sans
aucun Fitnah qui pour egare moi.

اللَّهُمَّ زَيِّنَا بِزِينَةِ الْإِيمَانِ
وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ

Oh Allaah, embellir nous avec la
beauté de Imaan et faire nous vine
bans guides qui lor la bonne voie.

3.

اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا
يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيكَ

Oh Allaah, donne-nous nous part de
To la frayeur qui sa pour vine ene
barrière entre nous et To
desobeissances.

وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ
جَنَّتِكَ

Donne-nous nous part de To
l'obeissance qui sa pour faire nous
atteindre To Jannat.

وَمِنْ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا
مُصِيبَاتِ الدُّنْيَا

Donne-nous nous part de la conviction
qui sa pour rendre leger lor nous bans
malheurs de Dunya.

وَمَتَّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا
وَقُوتِنَا مَا أَحْيَيْتَنَا

Faire nous jouir de nous zoreilles, nous
lizieux et nous la force aussi
longtemps qui To pour garde nous
vivants,

وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا

Garde sa jouissance la jusqu'a qui
nous pour vivants.

وَاجْعَلْ ثَأْرَنَا عَلَيَّ مَنْ ظَلَمْنَا

وَإَنْصُرْنَا عَلَيَّ مَنْ عَادَانَا

Faire nous venge contre bans qui faire
l'injustice lor nous, et donne nous la

victoire lor bans qui ena l'ennemité
pour nous.

وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا

Pas laisse nous malheur etre dans nous
Deen.

وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا
وَلَا مَبْلَغَ عِلْمِنَا

Pas laisse Dunya vine nous plus
grand tracas et limite de nous
connaissance.

وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا

Pas donne l'autorité lor nous, celui qui
pas pour gagne pitié lor nous.

رَبِّ أَعِنِّي وَلَا تُعِنِّ عَلَيَّ

Oh mo Rab, aide-moi et pas aide (les autres) contre moi,

وَأَنْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ

Donne-moi la victoire et pas donne (les autres) la victoire lor moi.

وَأْمُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ

Guide moi afin qui mo repousse attaque de (mo l'ennemis), et pas guide (mo l'ennemis) pour qui banla repousse mo attaque.

وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي

Guide-moi et facilite la guidance pour
moi.

وَأَنْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ

Donne moi la victoire lor celui qui fine
opprime moi.

رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَارًا لَكَ ذَكَارًا

لَكَ رَهَابًا لَكَ مِطْوَاعًا

Oh mo Rab, faire moi ena beaucoup
reconnaissance envers Toi, faire moi
faire To Zikr beaucoup, faire moi ena
beaucoup la crainte pour Toi, faire
moi etre obeisant envers Toi,

لَكَ مُخَبَّتًا إِلَيْكَ أَوْاهًا مُنِيًّا

Faire moi soumettre a Toi, faire moi humilié-moi devant Toi et faire moi etre ene qui retourne vers Toi.

رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ

حَوْبَتِي

Oh mo Rab, acceptez mo Tawbah, lave mo peché.

وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي

Repondre mo Du'aa, affermir mo argument.

وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي

Oriente mo la langue (vers le bien), et
guide mo le coeur.

وَأَسْلُفْ سَخِيمَةَ صَدْرِي

Enleve la haine de mo l'estomac.

5.

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ

Oh Allaah, tous éloges pour Toi.

اللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ وَلَا
بَاسِطَ لِمَا قَبَضْتَ

Oh Allaah, pas ena personne qui
capave saisit cequi To fine étendre et
pas ena personne qui capave étendre
cequi To fine saisit.

وَلَا هَادِي لِمَا أَضَلَّتْ وَلَا مُضِلٌّ
لِمَنْ هَدَيْتَ

Pas ena personne qui capave guide
celui qui To fine égaré et pas ena
personne qui capave égare celui qui
To fine guidé.

وَلَا مُعْطِي لِمَا مَنَعَتْ وَلَا مَانِعَ لِمَا
أَعْطَيْتَ

Pas ena personne qui capave donne
cequi To empeché et pas ena
personne qui capave empeche cequi
To donné.

وَلَا مُقَرَّبَ لِمَا بَاعَدْتَ وَلَا مُبَاعِدَ
لِمَا قَرَّبْتَ

Pas ena personne qui capave
rapproche celui qui To fine éloigné et
pas ena personne qui capave éloigne
celui qui To fine rapproché.

اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ

وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ

Oh Allaah, étendre lor nous de To
benediction, To pitié, To grace et To
Rizq.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ

الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ

Oh Allaah, mo pe demande Toi le
bien-etre/aisance permanent qui pas
pour deplacé et ni pour enlevé.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ

وَالْأَمْنِ يَوْمَ الْخَوْفِ

Oh Allaah, mo pe demande Toi le
bien-etre/aisance jour de la pauvreté

(C.a.d jour Qiyaamah) et la securité
jour qui bans dimounes pour peur.

اللَّهُمَّ إِنِّي عَائِدُ بِكَ مِنْ شَرِّ مَا
أَعْطَيْتَنَا وَشَرِّ مَا
مَنْعْتَنَا

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre le mal de cequi To
fine donne nous et contre le mal de
cequi To pas fine donne nous.

اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ
وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا

Oh Allaah, faire nous content lmaan
et embellir-li dans nous les coeurs.

وَكَرَّهَ إِلَيْنَا الْكُفْرَ
وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ

Faire nous ena degout pour Kufur,
peché et dessobeissance

وَاجْعَلْنَا مِنَ
الرَّاشِدِينَ

Et faire nous vine parmi bans qui lor
la droiture.

اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ وَأَحْيِنَا
مُسْلِمِينَ

Oh Allaah, donne nous la mort comme
bans musulmans et garde nous vivants
comme bans musulmans

وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلَا
مَفْتُونِينَ

Et faire nous joindre bans pieux sans
qui nous etre deshonorés et sans qui
nous tombe dans Fitnah

اللَّهُمَّ قَاتِلِ الْكُفْرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ
رُسُلَكَ وَيَصُدُّونَ عَن سَبِيلِكَ

Oh Allaah, combattre bans Kuffaar
qui pe dementi To bans messagers et
zotte pe repousse (bans dimounes) de
To chemin,

وَأَجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ

Lance To chatiment et To punition lor
zotte,

اللَّهُمَّ قَاتِلِ الْكُفْرَةَ الَّذِينَ أُوتُوا
الْكِتَابَ إِلَهَ الْحَقِّ

Oh Allaah, combattre bans Kuffaar
qui fine recevoir le livre, oh llaah de
la verité.

6.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ
كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ
مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ

Oh Allaah, mo pe demande Toi de
tout du bien qui pe vini tres
prochainement et cequi pour vini dans

le future, cequi mo conné et (meme)
cequi mo pas conné.

وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ
عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا
لَمْ أَعْلَمْ

Mo pe cherche protection avec Toi
contre tout mal qui pe vini tres
prochainement et cequi pour vini dans
le future, cequi mo conné et (meme)
cequi mo pas conné.

وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا
مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

Mo pe demande Toi Jannat et chaque
parole ou action qui rapproche avec
li.

وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا
مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

Mo pe demande Toi protection contre
du feu (l'enfer) et chaque parole ou
action qui rapproche avec li.

وَأَسْأَلُكَ مِمَّا سَأَلَكَ بِهِ مُحَمَّدٌ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

Mo pe demande Toi de ce qui
Muhammad ﷺ fine demande Toi.

وَأَعُوذُ بِكَ مِمَّا تَعَوَّذَ مِنْهُ مُحَمَّدٌ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

Mo pe cherche To protection contre
cequi Muhammad ﷺ fine demande
Toi protection.

وَمَا قَضَيْتَ لِي مِنْ قَضَاءٍ فَاجْعَلْ
عَاقِبَتَهُ رَشَدًا

N'importe qui quite chose To decreté
pour moi, faire so la fin dans la
droiture.

7.

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ

مِنْهُ نَبِيِّكَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

Oh Allaah, nous pe demande Toi de
du bien qui To prophète Muhammad
fine demande Toi de sa.

وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ

نَبِيِّكَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

Nous pe cherche protection avec Toi
contre le mal qui To prophète
Muhammad fine cherche protection
contre sa.

وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلَاغُ وَلَا

حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

To celui avec lequel nous cherche aide
et le message li lor Toi. Pas ena aucun
puissance, aucun pouvoir excepté
avec Allaah.

8.

اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا

Oh Allaah, preserve moi avec l'Islaam
pendant qui mo deboute.

وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا

Preserve moi avec l'Islaam pendant
qui mo assizé.

وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا

Preserve moi avec l'Islaam pendant
qui mo allongé.

وَلَا تُشْمِتْ بِيْ عَدُوًّا
وَلَا حَاسِدًا

Pas faire kit l'ennemi ou celui qui
jaloux, content pour trouve moi dans
difficulté.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ
خَزَائِنُهُ بِيَدِكَ

Oh Allaah, mo pe demande Toi de
tous du bien qui so trésors dans To la
main.

وَأَعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ
خَزَائِنُهُ بِيَدِكَ

Mo pe cherche protection avec Toi
contre tous mal qui so trésors dans To
la main.

9.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي
الدُّنْيَا وَالْآخِرَةِ

Oh Allaah, mo pe demande Toi le
bien-etre dans Dunya et Akhirat.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ

فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي

Oh Allaah, mo pe demande Toi
pardon et le bien-etre dans mo Deen,
mo Dunyaa, mo famille et mo richesse.

اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي

Oh Allaah, cachiette mo bans defauts
et donne moi la securité dans bans
moments qui mo peur.

اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ

خَلْفِي

Oh Allaah, sauvegarde moi depuis
par devant moi et depuis a l'arriere
de moi,

وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي

(Sauvegarde moi) depuis mo coté
droite, depuis mo coté gauche et
depuis par la haut moi.

وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

Et mo pe cherche protection avec To
majesté contre qui mo etre assassiné
depuis embas moi (c.a.d. contre qui
mo enfonce en dans la terre).

10.

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَأَبْنُ عَبْدِكَ

وَأَبْنُ أُمَّتِكَ

Oh Allaah, certainement mo To
esclave, garçon de To serviteur,
garçon de To servante.

نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ

عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ

Certainement mo toupet (de cheveux)
li dans To la main, To l'ordre li
executé lor moi et To jugement li juste
lor moi.

أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ
بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ
خَلْقِكَ

Mo pe demande Toi par chaque nom
qui appartenir a Toi; To fine appelle
Toi par sa, oubien To fine enseigne li
a quicaine parmi To bans creatures,

أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ

Oubien To fine descendre li dans To
livre,

أَوْ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ
عِنْدَكَ

Oubien To fine garde li secret a Toi
dans connaissance de Ghaib qui cote
Toi,

أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَيْعَ قَلْبِي وَنُورَ
صَدْرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ
هَمِّي

Qui To faire Qur-aan vine le
printemps de mo le coeur, la lumière
de mo l'estomac, li faire mo tristesse
allé, et li faire mo souci/mo chagrin
allé.

11.

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي

وَارْفَعْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي

Oh Allaah, pardonne moi, gagne pitié
lor moi, enrichit moi, eleve mo rang,
guide moi, garde moi en bonne santé,
et donne moi mo nourriture.

12.

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي

لِسَانِي نُورًا

Oh Allaah, mette ene lumière dans mo
le coeur, et (mette) ene lumière lor mo
la langue.

وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي

بَصَرِي نُورًا

Mette ene lumière dans mo zoreille.

Mette ene lumière dans mo lizieux.

وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي

نُورًا

Mette ene lumière par derrière moi,
et (mette) ene lumière par devant moi.

وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي

نُورًا

Mette ene lumière la haut moi, et
(mette) ene lumière embas moi.

اللَّهُمَّ أَعْطِنِي نُورًا

Oh Allaah, donne moi une lumière.

13.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي
الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرَّشْدِ

Oh Allaah, moi je demande Toi la
fermeté dans les choses, la
détermination lors la droiture.

وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ
عِبَادَتِكَ

Mo pe demande Toi pour qui mo
remercie (Toi) pour To bans faveurs et
mo faire To Ibaadat bien.

وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا

صَادِقًا

Mo pe demande Toi ene le coeur
pure et ene la langue qui cause vrai.

وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ

بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ

وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ

Mo pe demande Toi de du bien qui
To conné, mo pe cherche protection

avec Toi contre le mal qui To conné et
mo pe demande Toi pardon pour
cequi To conné.

14.

اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ
عِصْمَةٌ أَمْرِي

Oh Allaah, améliore pour moi, mo
Deen qui en verité li ene protection
pour moi.

وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا
مَعَاشِي

Améliore pour moi, mo Dunyaa dans
lequel ena mo subsistence.

وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا

مَعَادِي

Améliore pour moi, mo Aakhirat dans
lequel ena mo destination.

وَأَجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ

خَيْرٍ

Faire mo la vie vine ene augmentation
pour moi dans tous du bien.

وَأَجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ

شَرٍّ

Et faire la mort vine ene repos pour
moi de tous du tort.

15.

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَاخْسَأْ
شَيْطَانِي وَفُكَّ رِهَانِي

Oh Allaah, pardonne-moi mo peché,
repousse mo Shaytwaan, libère moi
(de mo bans pechés),

وَتَقْلُ مِيزَانِي وَاجْعَلْنِي فِي
النَّادِيِّ الْأَعْلَى

Faire mo balance pèse lourd et
mettre moi parmi bans compagnons
les plus hauts.

LA GUIDANCE ET LA
CONNAISSANCE



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



16.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

Guide nous lor le chemin droit.

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

Chemin de bans qui To fine verse (To)
faveur lor zotte.

غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا

الضَّالِّينَ

Nonplus (chemin de) bans qui fine ena
colère lor zotte. Et nonplus (chemin de)
bans qui fine egaré.

17.

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ

وإِسْرَافِيلَ

Oh Allaah, Rab de Jibriil, Miikaa'il et
Israa'fiil,

فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

Createur de bans les ceils et la terre,

عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ

Connaisseur de ce qui invisible et
visible,

أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا

كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ

Toi To faire jugement entre To bans
serviteurs dans cequi banla fine
divergé.

اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ
بِإِذْنِكَ

Alors, guide moi vers la verité qui
banla fine divergé concernant li, par
To permission,

إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ
مُسْتَقِيمٍ

Car certainement To guide celui qui
To oulé vers le chemin droit.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا
أَنْتَ أَنْ تُضِلَّنِي

Oh Allaah, mo pe cherche protection
avec To lzzat, pas ena aucun llaah
excepté Toi, contre qui To egare moi.

أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ

To Le Vivant qui pas pour mort.

وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ

Tandis qui Jinn et Insaan pour mort.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا
طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا

Oh Allaah, mo pe demande Toi
connaissance profitable, bon
nourriture, et action acceptable.

20.

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي
وَعَلَّمْنِي مَا يَنْفَعُنِي

Oh Allaah, faire moi profiter de cequi
To fine enseigne moi et enseigne moi
cequi pour profite moi.

وَزِدْنِي عِلْمًا

Et augmente ma connaissance.

21.

اللَّهُمَّ فَفَهِّمْنِي فِي الدِّينِ وَعَلِّمْنِي
التَّأْوِيلَ

Oh Allaah, donne moi la
comprehension dans Deen et enseigne
moi Tafsiiir.³

³ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Ahmad 2274) :

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ عَلَى
كَتِفِي أَوْ عَلَى مَنْكِبِي شَكَ سَعِيدٌ ثُمَّ قَالَ اللَّهُمَّ فَفَهِّمْنِي فِي
الدِّينِ وَعَلِّمْنِي التَّأْوِيلَ

22.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى
وَالْتَّقَى

Oh Allaah, mo pe demande Toi la
guidance, Taqwaa,

وَالْعَفَافَ

qui mo abstenir de bans Haraam et
talle la main devant bans dimounes,

وَالْغِنَى

et la richesse.

23.

اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِزَّنِي مِنْ
شَرِّ نَفْسِي

Oh Allah, inspire-moi mo droiture et
protege-moi contre le mal de mo
Nafs.



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



24.

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ

Oh Allaah! Aide moi pour faire To
Zikr, pour remercie Toi,

وَحُسْنِ عِبَادَتِكَ

Et pour faire To Ibaadat bien.

25.

اللَّهُمَّ زِدْنَا إِيمَانًا
وَيَقِينًا وَفِقْهًا

Oh Allaah augmente nous Imaan, nous
Yaqiin (conviction) et nous
comprehension.⁴

26.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ
وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ

Oh Allaah, mo pe demande Toi pour
qui mo faire bans bons actions, mo
abandonne bans mauvais actions, et
qui mo content bans pauvres.

⁴ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est Du'aa de Ibn Masoud. (Fat-Hul-Baari 1/48)

وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً
فَاقْبِضْني إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ

Et quand To decide pour mettre ene
peuple à l'epreuve, prend mo Rouh
sans qui mo fine tombe dans Fitnah.

27.

اللَّهُمَّ اهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا
يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ

Oh Allaah, guide moi vers le meilleur
de bans caractères, car personne pas
guide vers le meilleur de bans
caractères excepté Toi.

وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَّا
يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ

Ecarte de moi bans mauvais
caractères, car personne pas ecarte
de moi bans mauvais caractères
excepté Toi.

28.

اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي


Oh Allaah, To fine bien faire mo
constitution physique. Faire moi gagne
bon caractète.

BON LA VIE



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



29.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا
حَسَنَةً وَفِي الْآخِرَةِ
حَسَنَةً

Oh nous Rab, donne nous cequi bon
dans Dunyaa et cequi bon dans
Aakhirat

وَقِنَا عَذَابَ النَّارِ
Et protege-nous contre punition du feu
(l'enfer).

30.

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ

رَحْمَتِكَ

Oh Allaah, ouvert pour moi, bans la
portes de To Rahmat.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

الْعَظِيمِ

Oh Allaah, mo pe demande Toi de To
grace qui immense.

31.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا
يَمْلِكُهَا إِلَّا أَنْتَ

Oh Allaah, mo pe demande toi de To
grace et To misericorde, car personne
pas possede sa excepté Toi.

32.

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو

Oh Allaah, c'est lor To Rahmah qui mo
ena l'espoir.

فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

Pas laisse moi dependre lor moi,
même pour ene clin d'oeil (aussi).

وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ

Redresse tous mo bans zaffaires,

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

Car pas ena aucun llaah excepté toi.

33.

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ

وَمِنْكَ السَّلَامُ

Oh Allaah c'est Toi la paix, et la paix
sorti depuis cote Toi,

فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

Alors garde nous vivants, oh nous Rab,
avec la paix.⁵

34.

اللَّهُمَّ احْفَظْ نَفْسِي بِمَا تَحْفَظُ بِهِ
عِبَادَكَ الصَّالِحِينَ

Oh Allaah, preserve mo Nafs par
cequi To preserve To bans bons
esclaves.⁶

⁵ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est Du'aa de Umar. Baihaqi (V:5 Pg:118 No:9216

⁶ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Buhhari 5845) :


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمَرْأَةَ
 الصَّالِحَةَ وَالْمَسْكِنَ
 الوَاسِعَ وَالْجَارَ الصَّالِحَ
 وَالْمَرْكَبَ الْهَنِيءَ

إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ فَإِنَّهُ
 لَأَيُّدِي مَا خَلْفَهُ عَلَيْهِ ثُمَّ يَقُولُ بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنبِي
 وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكَتَ نَفْسِي فَارْحَمَهَا وَإِنْ أَرْسَلْتَهَا
 فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

Oh Allaah, mo pe demande Toi ene
bonne madame, ene lacaze spacieux,
ene bon voisin et ene transport
confortable.

وَأَعُوذُ بِكَ مِنَ الْجَارِ السُّوِّءِ
وَالْمَرْأَةِ السُّوِّءِ وَالْمَسْكَنِ
الضَّيِّقِ وَالْمَرْكَبِ السُّوِّءِ

Mo pe cherche protection avec Toi
contre ene mauvais voisin, ene
mauvaise madame, ene lacaze serré
et ene mauvais transport.⁷

⁷ Sa Du'aa la c'est pas parole du prophète , mais c'est basant lor le Hadiith suivant (Ibn Hibbaan 9/340/4032) :

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ
حَرَامِكَ

Oh Allaah, faire To Halaal suffit pour
moi afin qui mo ressenti qui mo pas en
besoin de To Haraam.

وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ
سِوَاكَ

أربع من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار
الصالح والمركب الهنيء وأربع من الشقاوة الجار السوء
والمرأة السوء والمسكن الضيق والمركب السوء

Enrichit-moi par To grace pour qui mo
pas bizin les autres apart Toi.

LA SANTÉ



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun llaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



37.

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي

Oh Allaah, garde mo le corps en
bonne santé.

اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي

Oh Allaah, garde mo zoreille en
bonne santé.

اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي

Oh Allaah, garde mo lizieux en bonne
santé.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

Pas ena aucun llaah excepté Toi.

38.

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ

اشْفِنِي وَأَنْتَ الشَّافِي لَأَ

شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُعَادِرُ
سَقَمًا

Oh Allaah, Rab de bans dimounes,
faire le mal allé. Guerit-moi car c'est
Toi le Guerisseur. Pas ena aucun
guerison excepté To guerison, (donne
moi) ena qualité guerison qui pas pour
quitte aucun maladie.

39.

امْسَحِ الْبَّاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ
الشِّفَاءُ

Essuye la maladie, Oh Rab de bans
dimounes. Dans To la main qui ena
guerison

لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ

Et pas ena personne qui capave
enleve (sa maladie) la excepté Toi.

40.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ
وَالْجُنُونِ وَالْجُذَامِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre la lèpre, la folie,
l'elephantiasis

وَمِنْ سَائِئِ الْأَسْقَامِ

Et contre bans mauvais maladies.

41.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ كُلِّ دَاءٍ

Oh Allaah, mo pe cherche To
protection contre tous maladies

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

Contre le mal de celui qui jaloux
moment qui li jaloux

وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

Et contre le mal de n'importe qui sanla
qui mettre lizieux.⁸

⁸ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Muslim 4055) :

رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ
الْكِبَرِ

Oh mo Rab, mo pe cherche protection
avec Toi contre la paresse et mauvais
vieillesse.


كَانَ إِذَا اشْتَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَأَهُ جِبْرِيلُ قَالَ
بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا
حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

LE COEUR



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



43.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ
هَدَيْتَنَا

Oh nous Rab, pas laisse nous les
coeurs devié après qui To fine guide
nous.

وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ
أَنْتَ الْوَهَّابُ

Accorde-nous la miséricorde de Toi,
car certainement Toi To le Grand
Donateur.

44.

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ
قَلْبِي عَلَى دِينِكَ

Oh celui qui tourne dans les cœurs,
faire moi le cœur tini ferme lor To
Deen.

45.

اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ
قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

Oh Allaah, Celui qui tourne dans les
cœurs, tourne nous les cœurs vers To
l'obeissance.

46.

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكَّاهَا
أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا
وَمَوْلَاهَا

Oh Allaah, donne a mo Nafs, so
Taqaawa. Purifiez li, car To le meilleur
qui purifié li. Toi To so maitre et so
seigneur.

47.


اللَّهُمَّ اغْفِرْ ذَنْبِي وَطَهِّرْ قَلْبِي
وَاحْصِنْ فَرْجِي

Oh Allaah pardonne moi, purifiez mo
le coeur et preserve mo partie
privée.⁹

⁹ Sa Du'aa la c'est pas parole du prophète
ﷺ, mais c'est basant lor le Hadiith suivant
(Ahmad 5/256/22265) :


فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ وَقَالَ اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ وَحَصِّنْ
فَرْجَهُ

PROTECTION



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



48.

اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ
الرَّجِيمِ

Oh Allaah, protège moi contre
Shaytaan le maudit.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ
الرَّجِيمِ مِنْ هَمَزِهِ وَنَفْسِهِ
وَنَفْسِهِ

Oh Allaah, moi je cherche protection
avec Toi contre Shaytaan, le maudit,
contre sa folie, sa l'arrogance et sa
poesie.

49.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ كُلِّ
شَيْطَانٍ وَهَامَّةٍ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre chaque Shaytwaan,
chaque bebeste qui ena poison

وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

Et contre mauvais lizieux.¹⁰

50.

¹⁰ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant Bukhari 3120 :

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ إِنَّ
أَبَاكُمْ كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ
التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ كُلِّ شَيْءٍ
يُؤْذِينِي

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre tous quitechoses qui
pe apporte moi du tort,

مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ
Contre le mauvais de chaque
personne, ou lizieux de celui qui
jaloux.¹¹

¹¹ Sa Du'aa la c'est pas parole du prophète
ﷺ, mais c'est basant lor le Hadiith suivant
(Muslim 4056) :

أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ
فَقَالَ نَعَمْ قَالَ بِاسْمِ اللَّهِ أَرْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ
شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْفِيكَ

51.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا
خَلَقْتَ

Oh Allah, mo pe cherche protection
avec Toi contre le mal qui To fine
créé.¹²

52.

¹² Sa Du'aa la c'est pas parole du
prophète ﷺ, mais c'est basant lor le
Hadiith suivant (Muslim 4841) :

مَنْ نَزَلَ مِنْزِلًا ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا
خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَجِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ
ذِي شَرٍّ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre le mal de tous
quitechoses qui possede le mal qui To
fine attrape li par so toupet de
cheveux (C.a.d. li sous To control).

53.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ
غَضَبِكَ وَعِقَابِكَ وَشَرِّ
عِبَادِكَ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre To colère, contre To
punition et contre le mal de To bans
esclaves.

وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ
يَحْضُرُونَ

Et contre les suggestions de bans
Shaytwaan et qui banla vine presente
(a moi).¹³

¹³ Sa Du'aa la c'est pas parole du prophète
ﷺ, mais c'est basant lor le Hadiith suivant
(Tirmizi 3451) :

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ
الْغَيْبِ وَالشَّهَادَةِ

Oh Allaah, Createur de bans les ceils
et la terre, Celui qui conne cequi
invisible et cequi visible,

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

Pas ena aucun llaah excepté Toi

إِذَا فَرَغَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ
مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ
يَحْضُرُونِ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ

رَبِّ كُلِّ شَيْءٍ وَمَلِيكُهُ

(Oh) Rab et le roi de tous
quitechoses,

أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ

شَرِّ الشَّيْطَانِ وَشَرِّكَهِ

Mo pe cherche protection avec Toi
contre le mal de mo Nafs, contre le
mal de Shaytwaan et so Shirk,

وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ

أَجْرَهُ إِلَى مُسْلِمٍ

Contre qui mo commettre ene mal lor
mo-meme oubien qui mo apporte (le
mal) a kit musulman.

55.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ
وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre Kufr, la pauvreté et
punition Qabr.

56.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre lacheté.

وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ

Mo pe cherche protection avec Toi
contre qui To retourne moi a l'age le
plus mauvais.

وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا

Mo pe cherche protection avec Toi
contre Fitnah Dunya.

وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

Mo pe cherche protection avec Toi
contre punition de Qabr.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ
وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ

Oh Allaah, mo pe cherche To
protection contre l'impuissance, la
paresse, la lacheté, l'avarice, et l'age
avancé.

وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ
بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

Mo pe cherche To protection contre
punition de Qabr et Fitnah de la vie
et la mort.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ
جَهَنَّمَ

Oh Allaah! Mo pe cherche To
protection contre punition de
Jahannam,

وَمِنْ عَذَابِ الْقَبْرِ

Contre punition de Qabr,

وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

Contre Fitnah de la vie et la mort,

وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ

Ct contre le mauvais de Fitnah
Dajjaal.

59.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre peché et dette.

60.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا
عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

Oh Allaah, mo pe cherche To
protection contre le mal qui mo fine
commettre et contre le mal qui mo pas
fine commettre.

61.

اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ
بِكَ شَيْئًا نَعْلَمُهُ

Oh Allaah, nous pé cherche protection
avec Toi contre qui nous faire Shirk
avec Toi avec connaissance

وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُ

Et nous pé demande Toi pardon pour
cequi nous pas ena la connaissance.

62.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ
الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ وَالْأَدْوَاءِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre mauvais caractères,
mauvais actions, mauvais passions, et
mauvais maladies.

63.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا
يَنْفَعُ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre ene connaissance qui
pas profitable,

وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ

Contre ene le coeur qui pas humble,

وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ

Contre ene âme qui pas satisfait,

وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

Et contre Du'aa qui pas etre exaucé.

64.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي
وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي
وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّ

Oh Allah, mo pe cherche To
protection contre le mal de mo
zoreille, contre le mal de mo lizieux,
contre le mal de mo la langue, contre
le mal de mo le coeur et contre le mal
de mo sperme.

65.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre la faim

وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ

Et mo pe cherche protection avec Toi
contre la trahison.¹⁴

66.

¹⁴ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Nasai 5373) :

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ
بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بئْسَتِ الْبِطَانَةُ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ
وَالْحَزَنِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre tracas et tristesse,

وَالْعَجْزِ وَالْكَسَلِ

(Contre) l'impuissance (pour faire du
bien) et la paresse,

وَالْجُبْنِ وَالْبُخْلِ

(Contre) lacheté et l'avarice,

وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

(Contre) lourdeur de dette et qui bans
dimounes gagne le dessus lor moi.

67.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ
فِتْنَةِ الْغِنَى وَأَعُوذُ بِكَ مِنْ
فِتْنَةِ الْفَقْرِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre le mal de Fitnah
richesse et contre Fitnah pauvreté.

68.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ
Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre bans malheurs
insupportables,

وَدَرَكِ الشَّقَاءِ

Contre qui la ruine atteindre moi,

وَسُوءِ الْقَضَاءِ

Contre mauvais sort,

وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

Et contre qui (mo) bans l'ennemis
content (pour trouve moi dans
difficulté).

69.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ
نِعْمَتِكَ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre qui To faveur etre
enlevé (de moi),

وَتَحَوُّلِ عَافِيَتِكَ

Contre changement de (mo) bonne
santé,

وَفُجَاءَةِ نِقْمَتِكَ

Contre qui To punition attrape moi
brusquement

وَجَمِيعِ سَخَطِكَ

Et contre tous To colère.

70.

اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ

Oh Allaah, mo pe cherche protection
avec To satisfaction contre To colère.

وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ

(Mo pe cherche protection) avec To
pardon contre To punition.

وَأَعُوذُ بِكَ مِنْكَ

Et mo pe cherche protection avec Toi
contre Toi.

لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ

Mo pas (capave) enumère To éloge.

أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَيَّ نَفْسَكَ

To couma To fine faire To propre
éloge.

71.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ
وَالذَّلَّةِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre la pauvreté, contre
qui mo manque quitechose, et contre
l'humiliation.

وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

Mo pe cherche protection avec Toi
contre qui mo faire l'injustice oubien
qui les autres faire l'injustice lor moi.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَضِلَّ أَوْ
أُضَلَّ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre qui mo egaré oubien
qui bans dimounes egare-moi,

أَوْ أَزِلَّ أَوْ أُزِلَّ

Contre qui mo faire ene faute oubien
qui bans dimounes faire ene faute
avec moi,

أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

Contre qui mo faire l'injustice oubien
qui bans dimounes faire l'injustice
avec moi,

أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

Contre qui mo comporte-moi comme
ene stupide oubien qui dimounes
comporte-zotte comme bans stupides
envers moi,

أَوْ أَنْ أَبْغِيَ أَوْ يُبْغَى عَلَيَّ

Contre qui mo opprime quicaine
oubien qui bans dimounes opprime-
moi.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْقَسْوَةِ
وَالْغَفْلَةِ

Oh Allah, mo pe cherche protection
avec Toi contre la dureté (la cruauté),
et l'insouciance

وَالْعَيْلَةَ وَالذَّلَّةَ
وَالْمَسْكَنَةَ

Contre la pauvreté et l'humiliation et
la pauvreté du coeur

وَأَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْكَفْرِ
وَالْفُسُوقِ

Mo pe cherche protection avec Toi
contre la pauvreté, contre Kufir, contre
peché,

وَالشُّقَاقِ وَالنَّفَاقِ

Contre la dissension et l'hypocrisie,

وَالسُّمْعَةَ وَالرِّيَاءِ

Contre qui mo faire kit action pour
faire dimounes tender ou pour faire
dimounes trouver.

وَأَعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ

Mo pe cherche protection avec Toi
contre qui mo vine sourd oubien mo
vine muet.



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



74.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا
قُرَّةَ أَعْيُنٍ

Oh nous Rab, donne nous de nous
bans madames et nous bans zenfants,
la joie de (nous) lizieux,

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

Et faire nous vine bans guides pour
bans Muttaqi.

75.

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً
طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

Oh mo Rab, donne moi de Toi, ene
bon descendant. Certainement To
ecoute l'invocation.

76.

وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ
الْأَصْنَامَ رَبِّ إِنَّهُمْ أَضَلَّلَنَّا كَثِيرًا
مِنَ النَّاسِ

(Oh mo Rab) sauve moi et mo bans
zenfants de l'adoration bans idoles.
Oh mo Rab! vraiment (sa bans idoles
là) fine égare beaucoup dimounes.

77.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ
ذُرِّيَّتِي

Oh mo Rab, faire moi accomplir
Swalaat, et (aussi) parmi mo
descendants.

رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

Oh mo Rab, acceptez mo Du'aa.

78.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ قَلْبًا شَاكِرًا
وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُنِي
عَلَى أَمْرِ الْآخِرَةِ

Oh Allaah, mo pe demande Toi ene le
coeur reconnaissant, ene la langue qui
faire Zikr et ene madame Mu'minah
qui pour aide moi concernant (mo)
Aakhirat.¹⁵

79.

¹⁵ Sa Du'aa la c'est pas parole du
prophète ﷺ, mais c'est basant lor le
Hadiith suivant (Ibn Maajah 1846) :

لِيَتَّخِذَ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ
أَحَدَكُمْ عَلَى أَمْرِ الْآخِرَةِ

اللَّهُمَّ أَكْثِرْ مَالِي وَوَلَدِي

Oh Allaah, donne moi beaucoup
l'argent et beaucoup zenfants,

وَبَارِكْ لِي فِيْمَا أُعْطِيْتَنِي

Et mette Barakat pour moi dans cequi
To donne moi.¹⁶

80.

اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ

¹⁶ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Bukhari 5901) :

اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيْمَا أُعْطِيْتَهُ

Oh Allaah, éloigne nous (moi et ma
madame) de Shaytwaan,


وَجَنِّبِ الشَّيْطَانَ مَا تَرزُقُنَا

Et éloigne Shaytwaan de (zenfant) qui
To accorde nous.¹⁷

¹⁷ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Bukhari 5909) :


لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ
جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرُ
بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا

PARDON



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



81.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ الْوَاحِدُ
الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ
لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

Oh Allaah, mo pe demande Toi, oh Allaah, le Un, Le Unique, As-Swamad (Celui qui pas bizin personne et zotte tous bizin Li), Celui qui pas fine gagne zenfant et Li pas zenfant personne, et Celui qui pas ena personne egale a Li, (mo pe demande Toi) pour qui To pardonne moi mo bans pechés, car certainement To Al-Ghafour (Celui qui pardonné) et Ar-Rahiim (Celui qui gagne pitié).

82.

اللَّهُمَّ إِنَّكَ عَفُورٌ تُحِبُّ الْعَفْوَ
فَاعْفُ عَنِّي

Oh Allaah, certainement To celui qui
excusé, To content l'excuse, alors
excuse moi.

83.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي

Oh Allaah, Toi-meme mo Rab

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

Pas ena aucun Ilaah apart Toi

خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ

To fine créé moi, et mo To serviteur

وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا
اسْتَطَعْتُ

Mo lor To contrat et To promesse
autant qui mo capave

أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

Mo pe cherche To protection contre le
mal qui mo fine commettre

أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ

Mo reconnaitre To faveur lor moi

وَأَبُوءُ لَكَ بِذَنْبِي

Et mo reconnaitre mo peché

فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا
أَنْتَ

Pardonne moi, car certainement
personne pas pardonne peché
excepté Toi.

84.

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ
كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ

Oh Allaah, éloigne moi de mo bans
pechés, pareille couma To fine
éloigne l'est depuis l'ouest.

اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا
يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ

Oh Allaah, purifiez moi de mo bans
pechés pareille couma purifié ene
vetement blanc depuis l'ordure.

اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ
بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ

Oh Allaah, lave moi de mo bans
pechés avec la neige, de l'eau et la
grele.

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا

Oh Allah, mo fine faire beaucoup
Zulm (l'injustice) lor mo-meme.

وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

Pas ena personne qui pardonne peché
excepté Toi.

فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ

وَارْحَمْنِي

Alors, pardonne moi ene pardon de
To part, et gagne pitié lor moi.

إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

Certainement To Al-Ghafour (celui qui pardonné) et Ar-Rahiim (celui qui gagne pitié).

86.

اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

Oh Allaah, Toi To le roi. Pas ena aucun Ilaah excepté Toi.

أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ

Toi To mo Rab et moi mo To esclave.

ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذُنُوبِي

Mo fine faire l'injustice lor moi-meme
et mo reconnaitre mo peché.

فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا

Alors, pardonne-moi tous mo bans
pechés,

إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

Car personne pas pardonne bans
pechés excepté Toi.

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ
وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا
أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي
أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ
إِلَّا أَنْتَ

Oh Allaah, pardonne moi pour ce qui
mo fine envoyé, pour ce qui mo pour
faire quitté a l'arrière, pour ce qui mo
fine faire en cachiette et ce qui mo
fine faire ouvertement, pour ce qui mo
fine faire en exageration et pour
ce qui To plus conné qui moi. To meme
Al-Muqaddim (Celui qui faire avance
les choses) et Al-Mu-akh-Khir (Celui

qui retarde les choses). Pas ena
aucun Ilaah apart Toi.

88.

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ
دِقَّةً وَجَلَّةً وَأَوَّلَهُ وَآخِرَهُ
وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

Oh Allaah, pardonne moi tous mo
bans pechés, cequi petit et cequi

grand, le premier et le dernier, cequi
au clair et cequi cachiette.

89.

اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي
وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ وَمَا
أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي

Oh Allaah, pardonne moi, mo peché,
mo stupidité, cequi mo fine faire en
excés dans tous mo bans zaffaires, et
cequi To plus conné qui moi.

اللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّي وَهَزْلِي
وَخَطِيئِي وَعَمْدِي وَكُلُّ ذَلِكَ
عِنْدِي

Oh Allaah, pardonne moi cequi mo
fine faire en serieux ou en badinage,
cequi mo fine faire par erreur ou par
expres et tous sa la chez moi.

90.


اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ
وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

Oh Allaah, faire moi vine parmi bans
qui faire Tawbah,et bans qui garde-
zotte propre.

91.

رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ
أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ

Oh mo Rab, pardonnez et gagne
pitié. Certainement Toi To Le Plus
Puissant, Le plus Genereux.¹⁸

¹⁸ Sa Du'aa la c'est pas parole du prophète
, mais c'est basant Du'aa de Ibn Umar

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ
لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ
الْخَاسِرِينَ

Oh nous Rab, nous fine faire l'injustice
envers nous-même (nous fine
commettre péché). Si To pas
pardonne nous et To pas pitié nous,
certainement nous pour parmi bans
perdants.

et Ibn Mas'oud. (Muswannaf Ibn Abi
Shaybah 4/68)

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ
اللَّهُمَّ اغْفِرْ لِي

Pureté a Toi, oh Allaah – oh nous Rab
– et par To louanges. Oh Allaah
pardone moi.

LA MORT & AAKHIRAT



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



94.

اللَّهُمَّ أَعِنِّي عَلَى سَكَرَاتِ الْمَوْتِ

Oh Allaah, aide-moi pour faire face
Sakraat (souffrances) de la mort.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي
وَالْهَدْمِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre qui mo tombe depuis
ene hauteur, contre qui ene quitechose
tombe lor moi depuis la haut,

وَالْغَرَقِ وَالْحَرِيقِ

Contre la noyade, et contre l'incendie.

وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ
عِنْدَ الْمَوْتِ

(Oh Allaah) mo pé cherche protection
avec Toi contre Shaytwaan renverse
moi quand mo pé mort.

وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ
مُذْبِرًا

Mo pe cherche protection avec Toi
contre qui mo mort dans To chemin
pendant qui mo pe vire le dos pour
sauver

وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

Mo pe cherche protection avec Toi
contre qui mo mort avec piqué d'ene
bebette.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الشَّهَادَةَ

فِي سَبِيلِكَ

Oh Allaah, mo pe demande Toi pour
qui mo mort comme ene Shahiid dans
To chemin.¹⁹

¹⁹ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Hadiith suivant (Muslim 3532) :

مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ
مَاتَ عَلَى فِرَاشِهِ

رَبَّنَا فَاعْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ

عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

Oh nous Rab, pardonne nous, nous
bans pechés, efface nous bans
mauvais actions et donne nous la mort
ensemble avec bans bons dimounes.

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَىٰ

رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا

تُخْلِفُ الْمِيعَادَ

Oh nous Rab, donne nous cequi To
fine promettre nous par To bans

messagers. Pas disgraciez nous le jour du Qiyaamah. Certainement Toi To celui qui pas manque To promesse.

98.

اللَّهُمَّ ثَبِّتْنِي بِالْقَوْلِ الثَّابِتِ فِي
الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

Oh Allaah, faire moi tini ferme avec
la parole ferme dans la vie Dunya
et dans Akhirat.²⁰

²⁰ Sa Du'aa la c'est pas parole du prophète ﷺ, mais c'est basant lor le Aayat suivant :

يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي
الْآخِرَةِ

99.

اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ
عِبَادَكَ

Oh Allaah, protege moi contre To
punition jour qui To pour ressuscite To
bans esclaves.

100.

اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا

Oh Allaah, faire moi rendre ene
compte facile.

101.

اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ
كُلِّهَا

Oh Allah, donne nous ene bon la fin
dans tous nous bans quitechoses.

وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ
الْآخِرَةِ

Et protege-nous contre disgrace de
Dunya et punition de Aakhirat.

102.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الضَّيِّقِ يَوْمَ
الْحِسَابِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre l'embarras le jour qui
pour rendre compte.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ضَيْقِ
الدُّنْيَا وَضَيْقِ يَوْمِ الْقِيَامَةِ

Oh Allaah, mo pe cherche protection
avec Toi contre l'embarras de Dunya
et l'embarras du jour Qiyaamah.

103.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا
إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ
السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ
وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ إِنِّي
أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ
النَّارِ

Oh Allaah, mo pe demande Toi, car
tous louanges appartenir a Toi. Pas
ena aucun llaah excepté Toi. (Toi To)
Al-Mannaan (Celui qui faire faveur a
travers So bans dons), Celui qui fine
créé les ceils et la terre. Oh Celui qui
plein de majesté et digne de
révérence. Oh Vivant, Oh Celui qui
fine prend responsabilité de tous

quite choses, mo pe demande Toi
Jannat et mo pe cherche protection
avec Toi contre du feu (l'enfer).

104.

وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ

النَّعِيمِ

Faire moi vine parmi bans heritiers de
Jannat Na'iim.

105.

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ
إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

Oh nous Rab, ecarte de nous Azaab
Jahannam. Certainement so Azaab li
permanent.

106.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعِزَّتِكَ أَنْ
تُنَجِّينِي مِنَ النَّارِ

Oh Allaah, mo pe demande Toi par
To Izzat qui To sauve moi de du feu
(l'enfer).

107.

اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَالِكِ كُلِّ
شَيْءٍ وَإِلَهُ كُلِّ شَيْءٍ

Oh Allaah, Rab de tous quitechoses, le
maitre de tous quitechoses, Ilaah de
tous quitechoses.

لَكَ كُلُّ شَيْءٍ

Tous quitechoses appartenir a Toi.

أَعُوذُ بِكَ مِنَ النَّارِ

Mo pe cherche protection avec Toi
contre du feu (l'enfer).

108.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ

بِكَ مِنَ النَّارِ

Oh Allaah, mo pe demande Toi
Jannat et mo pe cherche protection
avec Toi contre du feu (l'enfer).

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ

بِكَ مِنَ النَّارِ

Oh Allaah, mo pe demande Toi
Jannat et mo pe cherche protection
avec Toi contre du feu (l'enfer).

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ

بِكَ مِنَ النَّارِ

Oh Allaah, mo pe demande Toi
Jannat et mo pe cherche protection
avec Toi contre du feu (l'enfer).

**NOUS PARENTS ET NOUS BANS
FRÈRES**



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun llaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



109.

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ
يَوْمَ يَقُومُ الْحِسَابُ

Oh mo Rab, pardonne moi, mo
parents et bans Mu'min, jour qui pour
rendre comptes.

110.

رَبِّ ارْحَمَهُمَا كَمَا رَبَّيَانِي
صَغِيرًا

Oh mo Rab, gagne pitié lor mo
parent pareille couma zotte fine élevé
moi quand mo ti petit.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ
سَبَقُونَا بِالْإِيمَانِ

Oh nous Rab, pardonne nous et nous
bans frères qui fine precede nous
dans Imaan.

وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ
آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

Pas mettre dans nous les coeurs, la
haine/rancune pour bans qui fine
amene Imaan. Oh nous Rab,
certainement To compatissant et Celui
qui gagne pitié.

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي
أَمْرِنَا

Oh nous Rab, pardonne nous, nous
bans pechés et nous bans
transgressions dans nous bans
zaffaires.

وَتَبَّتْ أَقْدَامَنَا وَأَنْصُرْنَا عَلَى
الْقَوْمِ الْكَافِرِينَ

Faire nous lipieds tini ferme et donne
nous la victoire lor bans Kuffaar.

اللَّهُمَّ قَاتِلِ الْكُفْرَةَ الَّذِينَ يَصُدُّونَ
عَنْ سَبِيلِكَ وَيُكَذِّبُونَ رُسُلَكَ وَلَا
يُؤْمِنُونَ بِوَعْدِكَ

Oh Allaah, combattre bans Kuffaar
qui pe repousse (bans dimounes) de
To chemin, zotte pe dementi To bans
messagers et zotte pas pe amene
Imaan dans To promesse,

وَخَالَفَ بَيْنَ

كَلِمَاتِهِمْ

Mettre division parmi zotte.

وَأَلْقَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ

Lance la frayeur dans zotte les coeurs

وَأَلْقِ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ إِلَهَ
الْحَقِّ

Lance To chatiment et To punition lor
zotte, oh Ilaah de la verité.

114.

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِي
السَّحَابِ سَرِيعَ الْحِسَابِ وَهَازِمَ
الْأَحْزَابِ

Oh Allaah, Celui qui fine faire le livre
descendre, Celui qui faire nuages
bouger, Celui qui rapide dans prend

compte, Celui qui ti faire les troupes
faire defaite,

اهْزِمِ الْكُفْرَةَ وَزَلْزِلْهُمْ
وَأَنْصُرْنَا عَلَيْهِمْ

Faire bans Kuffaar faire defaite,
secouez banla et donne nous la
victoire lor banla.

115.

اللَّهُمَّ إِنَّا نَعْبُدُ

Oh Allaah, c'est juste Toi qui nous
adoré.

وَلَكَ نُصَلِّيُ وَنَسْجُدُ

Juste pour Toi qui nous faire Swalaat
et nous faire Sajdah.

وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ

Juste vers Toi qui nous faire zeffort et
nous fine mette-nous a juste Toi To
service.

وَنَرْجُو رَحْمَتَكَ رَبَّنَا

وَنَخَافُ عَذَابَكَ الْجَدَّ

Nous garde l'espoir lor To pitié oh
nous Rab, et nous peur To chatiment
qui sérieux.

إِنَّ عَذَابَكَ لِمَنْ عَادَيْتَ


مُلْحَقٌ

Certainement To chatiment li atteindre
celui qui To fine prend comme
l'ennemi.



لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ
مِنَ الظَّالِمِينَ

Pas ena aucun Ilaah excepté Toi.
Certainement mo ti parmi bans
injustes.



اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

Oh Allaah! Envoye Swalaat lor
Muhammad et lor la famille de
Muhammad, pareille couma To fine
envoie Swalaat lor Ibraahiim et lor la
famille de Ibraahiim. Certainement Toi
meme Hamiid (plein de louange) et
Majiid (plein de gloire).

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

Oh Allaah! Envoye Barakat
(benediction) lor Muhammad et lor la
famille de Muhammad, pareille
couma To fine envoye Barakat lor
Ibraahiim et lor la famille de
Ibraahiim. Certainement Toi meme
Hamiid et Majiid.

آمِينَ

Oh Allaah, acceptez.

A gift from
Al Huda Wan Noor